

سُورَةُ قُرْيَشٍ كِتَابٌ مِّنْ رَّبِّكَ هُنَّ أَيُّهُمْ أَنْجَى

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ○

لَا يُلِفُ قُرْيَشٌ ۝ الْفِهْمُ رِحْلَةُ الشَّتَاءِ وَالصَّيفِ ۝ فَلَيَعْبُدُوا

رَبَّ هَذَا الْبَيْتِ ۝ الَّذِي أَطْعَمَهُمْ مِّنْ جُوعٍ وَأَمْنًا مِّنْ خُوفٍ ۝

سُورَةُ الْمَعْدُودٍ كِتَابٌ مِّنْ رَّبِّكَ هُنَّ أَيُّهُمْ أَنْجَى

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ○

أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ ۝ فَذَلِكَ الَّذِي يَدْعُ الْيَتَامَىٰ لَا وَ

لَا يَحْضُرُ عَلَىٰ طَعَامِ الْمُسِكِينِ ۝ فَوَيْلٌ لِلْمُصْلِينَ ۝ الَّذِينَ هُمْ عَنْ

صَلَاتِهِمْ سَاهُونَ ۝ الَّذِينَ هُمْ يُرَاءُونَ ۝ وَيَمْنَعُونَ الْمَاعُونَ ۝

سُورَةُ الْكَوْثَرٍ كِتَابٌ مِّنْ رَّبِّكَ هُنَّ أَيُّهُمْ أَنْجَى

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ○

إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ ۝ فَصَلِّ لِرَبِّكَ وَانْحِرْ ۝ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَنْجَرُ ۝

سُورَةُ الْكَفُورِ كِتَابٌ مِّنْ رَّبِّكَ هُنَّ أَيُّهُمْ أَنْجَى

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ○

قُلْ يَا أَيُّهَا الْكُفَّارُ ۝ لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ ۝

١٤٢

١٤٣

١٤٤

அத்தியாயம் : 106

குரைஷ் – குரைவியர்

வசனங்கள் : 4 மக்கீ ரூகூஃ : 1

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்
அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்).

1. குரைவியர்களுக்கு (பிரயாணத்தில்) விருப்பமுண்டாக்குவதற்காக,
2. மாரிகால, கோடைகால பிரயாணத்தில் அவர்களுக்கு விருப்பமுண்டாக்குவதற்காக (யானைப்படையினரை அழித்து கஃபாவை அல்லாஹ் காப்பாற்றினான்)
3. எனவே (கதுபாவாகிய) இவ்வீட்டின் இரட்சகளையே அவர்கள் வணங்குவார்களாக!
4. அவன் எத்தகையவைனென்றால், (இந்த வர்த்தக பிரயாணத்தின் மூலம்) பசிக்கு அவர்களுக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு (பிறரால் ஏற்பட்டுக் கொண்டிருந்த) பயத்தினிருந்து அவன் அப்யமளித்தான்.

அத்தியாயம் : 107

அல் மாஹன் – அற்பப்பொருள்

வசனங்கள் : 7 மக்கீ ரூகூஃ : 1

- அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்).
1. (நபியே! மறுமையில் நல்லவற்றுக்கு நற்கூலியும், தீயவைக்கு தண்டனையும் வழங்கப்படும்) நியாயத்தீர்ப்பை பொய்யாக்குவோனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
 2. ஆகவே, அத்தகையோனே அனாதைகளை (சமிரக்கமின்றி) விரட்டுகிறான்.
 3. அவன் ஏழைக்கு உணவளிக்கத் தூண்டுவது மில்லை,
 4. எனவே, தொழுஞ்சியாளிகளுக்குக் கேடுதான்;
 5. அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுஞ்சியை நிறைவேற்றுவதை விட்டு பராமுகமாக இருப்பார்கள்.
 6. அத்தகையோர்தான் (மற்றவர்களுக்குக்) காண்பிக்கவே தொழுகிறார்கள்.
 7. மேலும், (அன்றாடம் உபயோகமாகும்) அற்பமான பொருட்களை (மற்றவர்களுக்குக் கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.

அத்தியாயம் : 108

அல்கவ்ஸர் – எண்ணற்ற நன்மைகள்

வசனங்கள் : 3 மக்கீ ரூகூஃ : 1

- அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்).
1. (நபியே!) நிச்சயமாக நாம் கவ்ஸரை (எண்ணற்ற நன்மைகளை) உமக்குக் கொடுத்திருக்கின்றோம்.
 2. ஆகவே, நீர் உமதிரட்சகளைத் தொழுது, இன்னும் (குர்பானியும் கொடுத்து அதை) அறுப்பீராக.
 3. நிச்சயமாக உம்பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன்.

அத்தியாயம் : 109

அல் காஃபிரூன் – நிராகரிப்போர்

வசனங்கள் : 6 மக்கீ ரூகூஃ : 1

- அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்).
1. (நபியே!) நீர் கூறுவீராக: நிராகரிப்போரே!
 2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.

وَلَا أَنْتُمْ عِبْدُونَ مَا أَعْبُدُ ۚ وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُ ۖ

لَا أَنْتُمْ عِبْدُونَ مَا أَعْبُدُ ۖ لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِي ۖ

سُورَةُ الْنَّذِيرِ وَهِيَ سُورَةُ الْأَنْذِيرِ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ۝

إِذَا جَاءَ نَصْرًا لِلَّهِ وَالْفَتْحِ ۖ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ

اللَّهِ أَفْوَاجًا ۝ فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَابًا ۖ

سُورَةُ مَكْتَبَةٍ وَهِيَ مَكْتَبَةُ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ۝

تَبَّتْ يَدَ آبِي لَهَبٍ وَتَبَّ ۖ مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا

كَسَبَ ۝ سَيَقْضِي نَارًا ذَاتَ لَهَبٍ ۝ وَامْرَأَةٌ حَمَّالَةٌ

الْحَطَبِ ۝ فِي جِيدِهَا حَبْلٌ مِنْ مَسَدٍ ۝

سُورَةُ الْأَخْلَاقِ الْمُبَتَّةِ وَهِيَ سُورَةُ الْأَخْلَاقِ الْمُبَتَّةِ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ۝

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ۝ إِنَّهُ الصَّمَدُ ۝ لَمْ يَلِدْ ۝ لَمْ

يُوْلَدُ ۝ لَمْ يَكُنْ لَهُ كُفُواً أَحَدٌ ۝

١٤٢

١١٣
سُورَةُ الْمُدَّةِ

١٤٣

١٤٤

3. மேலும், நான் வணங்குகிற(ஒரு)வனை நீங்கள் வணங்குகிறவர்கள்ளல்லர்.
4. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனுமல்லன்.
5. மேலும் நான் வணங்குபவனை நீங்களும் வணங்குபவர்கள்ளல்லர்.
6. உங்களுக்கு உங்கள் துமார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.

அத்தியாயம் : 110

அந்நஸ்ர் – உதவி

வசனங்கள் : 3 மதனீ ரூகூஃ : 1

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்
அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்).

1. (நபியே! உமக்கு) அல்லாஹ்வுடைய உதவி மற்றும் (மக்காவின்) வெற்றி வரும்போது—
2. இன்னும், மனிதர்களை அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் கூட்டங் கூட்டமாக பிரவேசிப்பவர்களாக(நபியே) நீர் காணும்போது—
3. அப்போது,(அதற்கு நன்றி செலுத்தும் பொருட்டு) உமதிரட்சகனின் புச்சைக் கொண்டு துதி செய்வீராக! மேலும், அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக! நிச்சயமாக அவன் தவ்பாவை (பாவமன்னிப்புக்கோருதலை) மிகவும் ஏற்றுக்கொள்பவனாக இருக்கிறான்.

அத்தியாயம் : 111

தப்பத் – நாசமடைந்துவிட்டது

வசனங்கள் : 5 மக்கீ ரூகூஃ : 1

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்
அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்).

1. அழுவறுபின் இரு கைகள் நாசமடைக! அவனும் நாசமாவானாக!
2. அவனுடைய செல்வமும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயனாளிக்கவில்லை.
3. மறுமையில் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் அவன் பிரவேசிப்பான்.
4. விறகு சமப்பவளான அவனுடைய மனைவியும் (அந்நரகில் நுழைவாள்).
5. அவனுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறு ஒன்று இருக்கும்; (அதனால் அவனும் அழிவாள்).

அத்தியாயம் : 112

அல் இக்லாஸ் – ஏகத்துவம்

வசனங்கள் : 4 மக்கீ ரூகூஃ : 1

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்
அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்).

1. (நபியே!) நீர் கூறுவீராக! அவன்—"அல்லாஹ்" ஒருவனே!
2. அல்லாஹ் (யாவற்றைவிட்டும்) தேவையற்றவன் (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன).
3. அவன் (எவரையும்) பெறவில்லை ; (எவராலும்) அவன் பெறப்படவுமில்லை.
4. மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை.